

நாள்- 17.08.2023

Case No.OS.229/2016 (PW1 Cross continuation)

PW.1- பார்த்தசாரதி - பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை தொடர்ச்சி

வா.சா.ஆ.1 ல் குறியீடு செய்யப்பட்ட பொது அறிவிப்பில் வணிக நிறுவனம் குறித்து எந்த குறிப்பும் இல்லை என்று சொன்னால் சரிதான். வா.சா.ஆ.2 வணிக வரி கட்டுவதற்கான ரசீது என்றால் சரிதான். இந்த இரண்டு ஆவணங்களை தவிர்த்து வேறு வணிக நிறுவனம் குறித்து அவதூறு ஏற்படுவதற்கான எந்த ஆவணங்களையும் நான் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். வழக்கின் மூல ஆவணங்களை முஸ்தாக் பீர் காத்திரி என்பவரிடம் இருந்து கிரையம் பெற்றதாக கூறியுள்ளேன் என்றால் சரிதான். பிரதிவாதி தாக்கல் செய்த வழக்கு அசல் வழக்கு எண். 14/2016 என்ற வழக்கில் மேற்கண்ட முஸ்தாக் பீர் காத்திரி வேறொரு நபரிடம் இருந்து கிரையம் பெற்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சொன்னால் அது தவறு. வழக்கு ஆவணங்களில் உள்ள சங்கதிகளைத்தான் பொதுஅறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரியல்ல. வா.சா.ஆ.7 ல் உள்ள சொத்துக்கள் தவிர்த்து மற்ற சொத்துக்களும் அதில் உள்ளது என்று சொன்னால் தவறு. பிரதிவாதிகள் வா.சா.ஆ.7 ல் மேற்கொண்டு சொத்து சம்மந்தமாக விளைவுகள் எதுவும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் பொதுஅறிவிப்பினை கொடுத்துள்ளார் என்றால் தவறு. பிரதிவாதிகளை பயமுறுத்துவதற்காக இந்த வழக்கினை தாக்கல் செய்தேன் என்றால் சரியல்ல. பிரதிவாதிகள் தாக்கல் செய்துள்ள வழக்கு எண். 14/2016 சொத்தினில் கபர்ஸ்தான் சொத்து உள்ளது என்ற விவரம் தெரியுமா என்றால் அதுபோல சொத்து எதுவும் இல்லை. இந்த சொத்து சம்மந்தமாக வக்போர்டில் வழக்கு நிலுவையில் இருந்ததா என்றால் இருந்தது.

(பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குறுக்கு விசாரணை தொடர்ச்சிக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது)